

පාර්ලිමේන්තු ප්‍රකාශන මාලා අංකය: 492

ආයතනයේ නම: කර්මාන්ත සහ ව්‍යවසායකත්ව සංවර්ධන අමාත්‍යාංශය

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද වාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119(4) යටතේ ගරු අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම.

பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் : 492

நிறுவனத்தின் பெயர்: கைத்தொழில் அமைச்சு

பாராளுமன்றத்தின் அரசு கணக்குக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நிலையியற் கட்டளை இலக்கம் 119(4) இன் நிறுவன கீழ் கௌரவ அமைச்சரின் அவதானிப்புக்களும் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்.

Parliamentary Series No: 492

Name of the Institution: Ministry of Industry and Entrepreneurship Development

Submission of observations of Hon. Minister and steps taken with regard to the reports tabled by the Committee On Public Accounts in terms of Standing Order No. 119(4)

படிவம் எண் 01

பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் - 492 இலக்கம்

நிறுவனத்தின் பெயர் :- கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு

2023 ஆம் ஆண்டின் செயற்பாட்டு மதிப்பீட்டின்படி இனம் காணப்பட்டுள்ள பலவீனங்கள்	முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் தற்போதைய நிலைமை
அனைத்து வாகனங்களிலும் அரசாங்க இலச்சினை வரையப்பட்டிருக்கவில்லை.	அனைத்து ஒதுக்கீட்டு வாகனங்களிலும் அரசாங்க இலச்சினையை வரைவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கழிப்பனவு செய்யப்பட்ட வாகனங்களை 08 மாதங்களுக்குக் குறைவான காலத்தினுள் அகற்றப்பட்டிருக்கவில்லை.	2023, 2024 ஆம் ஆண்டுகளுக்குரிய வாகனங்களை அகற்றும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டிற்குரிய வாகனங்களை அகற்றும் பணிகள் தற்போதைய நிலவரப்படி இறுதிக் கட்டத்தில் காணப்படுகின்றன.
அரசாங்க வாகன விபத்துக்கள் தொடர்பாக நிதிப் பிரமாணங்களின் படி முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	மோட்டார் வாகன விபத்தொன்று ஏற்பட்டதன் பின்னர், நிதிப் பிரமாணங்களின் விசாரணைகள் முறையான ஒழுங்குவிதிகளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது வைப்புக் கணக்கிலுள்ள காலாவதியான வைப்புகள் தொடர்பாக நிதிப் பிரமாணங்களின் 571 இன் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.


A) பொது வைப்புக் கணக்கு - 6000-0-0-13-0-31

1. இதில் PIV இலக்கம் 772, 774 மற்றும் 979 ஆகியவற்றிற்குரிய பணம், குறித்த கைத்தொழில் நிறுவனங்கள் உடுகாவ கைத்தொழில் பேட்டையில் செயற்படத் தொடங்கும் வரை பொது வைப்புக் கணக்கில் வைத்திருக்கப்படல் வேண்டும். (இது நீர் இணைப்பிற்கானதொரு வைப்பாகும்.)
2. PIV இலக்கம் 388 மற்றும் 831 ஆகியவற்றிற்குரிய வைப்புகள் ஏற்கனவே அரசாங்க வருமானத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளன.
3. PIV இலக்கம் 821, 545 மற்றும் 780 ஆகியவற்றிற்குரிய வைப்புகள் ஏற்கனவே குறித்த முதலீட்டாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
4. PIV இலக்கம் 400 மற்றும் 803 ஆகியவற்றிற்குரிய பணத்தை விடுவிப்பதற்கு அவசியமான கடிதங்கள் இப்பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
5. எஞ்சிய PIV களுக்குரிய வைப்புப் பணம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை விரைவாக அனுப்பிவைக்குமாறு பிராந்திய பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

B) பொது வைப்புக் கணக்கு -6000-0-0-16-0-18

1. மதுகம கைத்தொழில் பேட்டையின் இறுதி விலைப் பட்டியலுக்குரிய கொடுப்பனவுப் பணிகள் நிறைவடையாததால், அப்பணிகள் நிறைவடையும் வரை வவுச்சர் இலக்கம் 191, 368, 618 மற்றும் 1056 ஆகியவற்றிற்குரிய வைப்புப் பணம் தொடர்ந்து கணக்கில் வைத்திருக்கப்படல் வேண்டும்.
2. மில்லனிய கைத்தொழில் பேட்டையின் முதலாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருவதனால், வவுச்சர் இலக்கம் 1997, 2827, 3968, 2236, 422, 1280, 1612 மற்றும் 1023 இன் கீழ் பொது வைப்புக் கணக்கிலுள்ள பணம் அப்பணிகள் நிறைவடையும் வரை வைத்திருக்கப்படல் வேண்டும்.
3. வவுச்சர் இலக்கம் 3722 இற்குரிய பணம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து சமர்ப்பிக்குமாறு

	பிராந்திய பணிப்பாளருக்கு (ஊவா மாகாணம்) அறிவிக்கப்பட்டுள்ளது. 4. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திப் பணிகளுக்காகப் பொது வைப்புக் கணக்கிலுள்ள எஞ்சிய பணம் (வவுச்சர் இலக்கம் 516 மற்றும் 2618 தவிர்ந்த), IDB நிறுவனத்தின் கீழ் செயற்படும் கைத்தொழில் வலயங்களுக்குரியவைகளாகும்.
நிறுவனத்தின் கணக்கீடு பற்றிய கணக்காய்வு அபிப்பிராயம், கீழ் மட்டத்தில் / ஆரம்ப மட்டத்தில் / பாதகமான மட்டத்தில் உள்ளது.	2023 ஆம் கணக்காண்டுக்காக விபரணமளிக்கப்பட்ட கணக்குகளை விதிகளுக்கமையப் பரிசீலித்த கணக்காய்வாளர் தலைமை அதிபதி, அதற்காக முனைப்பளியுள்ள அபிப்பிராயமொன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில விடயங்களுக்கு உட்பட்டு நிதி அறிக்கைகள் தொடர்பில் உண்மையானதும் நியாயமானதுமான தன்மை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், 2023 ஆம் ஆண்டின் நிதி அறிக்கைகளை மதிப்பீடு செய்து, இலங்கை அரசு நிதி கணக்காளர்களின் சங்கத்தினால் (APFASL) மூன்றாம் மட்டத்திலான வெண்கல விருதும் (Bronze Award) வழங்கப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2023 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பெரும்பாலான பரிந்துரைகள் 2026 ஆம் ஆண்டின் தற்போதைய நிலவரப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு சில பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.



சுனில் ஹந்துன்னெத்தி (பா.உ.)

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

Sunil Handunneththi (M.P)
Minister of Industry and Entrepreneurship Development
Ministry of Industry and Entrepreneurship
Development
P.O. Box 570, No. 73/1, Galle Road,
Colombo - 03.